



இஸ்லாமிய சமய மன்றம் (சிங்கப்பூர்)

வெள்ளிக்கிழமைப் பிரசங்கம்

05 ஜூன் 2015 / 18 ஷஃபான் 1436

"ஷஃபான்" மாதத்தில் சுய பரிசோதனை செய்து கொள்வதன்  
அவசியம்

الْحَمْدُ لِلَّهِ الْمَلِكِ الْحَقِّ الْمُبِينِ الَّذِي أَبَانَ لِعِبَادِهِ مِنْ آيَاتِهِ مَا  
بِهِ عِبْرَةٌ لِلْمُعْتَبِرِينَ وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ  
لَهُ إِلَهَ الْأَوَّلِينَ وَالْآخِرِينَ وَأَشْهَدُ أَنَّ سَيِّدَنَا مُحَمَّدًا عَبْدُهُ  
وَرَسُولُهُ الْمَبْعُوثُ رَحْمَةً لِّلْعَالَمِينَ. اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا  
مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ وَسَلِّمْ وَسَلِّمْ كَثِيرًا . أَمَّا بَعْدُ فَيَا  
عِبَادَ اللَّهِ اتَّقُوا اللَّهَ حَقَّ تَقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ.

வெள்ளிக்கிழமையில் ஒன்று கூடியுள்ள அருள்மிக்க ஜமாஅத்தார்களே!

"பரக்கத்கள்" (அபிவிருத்திகள்) மிக்க இச்சந்தர்ப்பத்தில், அல்லாஹ்வின் மீதான நமது "தக்வா" (பயபக்தியும்), "ஈமான்" (நம்பிக்கையும்) அதிகரிக்கப்பட வேண்டுமென அல்லாஹ்விடம் வேண்டிக் கொள்வோமாக! அல்லாஹ்வின் கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பதிலும், அவன் நமக்குத் தடை செய்துள்ள விஷயங்களிலிருந்து தவிர்ந்து கொள்வதிலும் ஆற்றலையும் உளத்தூய்மையையும் வழங்க வேண்டுமெனவும்

அல்லாஹ்விடம் வேண்டிக் கொள்வோமாக! அவ்வாறு செய்வதன் மூலம், இந்த ஷஃபான் மாதத்தில் நாம் அல்லாஹ்வின் பரக்கங்கள் வழங்கப்பட்டு, அருள் புரியப்படுவோம். ஆமீன். யாரப்பல் ஆலமீன்.

ஜமாஅத்தார்களே!

நாம் ஷஃபான் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் இருந்து கொண்டிருக்கின்றோம். "பலர் இம்மாதத்தின் சிறப்பைப் புரிந்து கொள்ளாமல் புறக்கணித்து வருகின்றனர்" என ரசூலுல்லாஹி(ஸல்) இம்மாதத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்கள். ரசூலுல்லாஹி(ஸல்) அவர்கள் நவின்ற ஹதீது ஒன்றை இமாம் நஸாயீ (ரஹ்) தனது ஹதீதுக் கிரந்தத்தில் பின்வருமாறு பதிவு செய்துள்ளார்கள்:

"ரஜப்" மற்றும் "ரமதான்" மாதங்களுக்கிடையிலுள்ள ஷஃபான் மாதத்தை பலர் புறக்கணிக்கின்றார்கள். ஆனால், அம்மாதத்தில் தான் அடியார்களின் அனைத்து செயல்களும் அல்லாஹ்விடம் சமர்ப்பிக்கப்படுகின்றன. எனவே தான், எனது செயல்கள் உயர்த்தப்படும் இம்மாதத்தில் நான் நோன்பு நோற்க விரும்புகிறேன்"

ஆன்மீக ரீதியிலும், உடல் மற்றும் உணர்வுப்பூர்வமாகவும் ரமதான் மாதத்தை நாம் வாழ்த்தி வரவேற்பதற்கு, அதிகத் தயாரிப்புடன் நாம் இருக்க வேண்டுமென்பதற்காக அமைக்கப்பட்ட மாதமே "ஷஃபான்" ஆகும் என மேற்கண்ட ஹதீது நமக்கு நினைவூட்டுகிறது. ஜமாஅத்தார்களே! ரமதான் மாதத்தில், அல்லாஹ் தனது எல்லையற்ற வெகுமதிகளையும், "ரஹ்மத்" எனும் அருள்களையும், நன்மைகளையும் வழங்குகிறான். இது முக்கியமான விஷயமாகும். எனினும், இந்த அருள்களுக்குத்

தகுதியானவர்களாக ஆகுவதற்கு, நம்மை நாம் தயார்படுத்திக் கொள்வது அதை விட முக்கியமான விஷயமாக உள்ளது. நமது ஆன்மாக்கள் பாத்திரங்களைப் போன்று உள்ளன. அவற்றைப் பாவங்களை விட்டும் பரிசுத்தமாக்குவது அவசியமாகும். அப்போது தான் அவை அல்லாஹ்வின் அருள்களைப் பெறுவதற்கான ஆற்றலைப் பெற்றுத் திகழும். நமது உள்ளங்கள், இன்னும், பாவங்களால் வர்ணம் பூசப்பட்டவையாக இருக்கும் போது, வெறுப்பு, கர்வம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவையாக இருக்கும் போது, அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவோம் என நாம் எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? சொர்க்கத்தில் நுழைவதை விட்டும் தடுக்கும் செயல்களை நாம் செய்து கொண்டிருக்கும் காலமெல்லாம், ரமதான் மாதத்தில், நரக நெருப்பை விட்டும் விடுதலை செய்யப்படுவோரில் நின்றும் நாம் ஆகுவோம் என எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?

எனவே, எனக்கும் இங்கு கூடியுள்ள நம்மனைவருக்கும் நினைவூட்டும் வகையில் நான் கூறுகிறேன்; அல்லாஹ்வின் பாதையின் பால் திரும்புவதற்கு நாம் முயல்வோமாக! ஷஃபான் மாதத்தின் மீதமுள்ள இந்நாட்களில் நமது உள்ளங்களை முன்னேற்றிக் கொள்வோமாக! நம்மை நாம் மேம்படுத்திக் கொள்வதற்குத் தடையாக இருக்கும் மனோ இச்சைகளுக்கு நமது உள்ளங்களில் இடமளிக்காமலிருப்போமாக! அல்லாஹ் திருக்குர்ஆனின் "யூசுப்" எனும் அத்தியாயத்தின் 53-வது வசனத்தில் கூறுகின்றான்:

وَمَا أُبْرِئُ نَفْسِي إِنَّ النَّفْسَ لَأَمَّارَةٌ بِالسُّوءِ إِلَّا مَا رَحِمَ رَبِّي إِنَّ رَبِّي

غَفُورٌ رَحِيمٌ

பொருள்: அன்றி, "நான் (தவறுகளிலிருந்து) தூய்மையானவன்" என்று என்னை பரிசுத்தம் செய்து கொள்ளவில்லை. ஏனென்றால், என் இறைவன் அருள் புரிந்தாலன்றி மனிதனின் சரீர இச்சையானது, பாவம் செய்யும் படித் தூண்டக் கூடியதாகவே இருக்கின்றது. நிச்சயமாக என் இறைவன் மிக்க மன்னிப்பவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்" என்றார்.

ஐமாஅத்தார்களே!

நமது இச்சைகளைக் கட்டுப்படுத்தும் நமது செயல்பாடு தொடர்ந்து நடைபெற வேண்டிய ஒன்றாகும். மனிதகுலம் அச்செயல்பாட்டைப் புறக்கணிக்க முடியாது. நம்மை நாம் மேம்படுத்திக் கொள்ள வேண்டுமெனில் நமது இச்சைகளுக்கு நாம் இடமளித்து விடக் கூடாது. நமது மனோ இச்சைகளைக் கட்டுப்படுத்துவதை உறுதி செய்வதற்கு நாம் தொடர்ந்து "திக்ரு" செய்வதன் மூலம் அல்லாஹ்வை நினைவில் கொள்ள வேண்டும். நமது மனோ இச்சைகளோ அல்லது "நஃப்ஸ்" (ஆன்மாக்களோ) பாவம் செய்யுமாறு நம்மைத் தூண்டும் போது நாம் உடனே அல்லாஹ்வை நினைவில் கொள்வது அவசியமாகும். அதே சமயம், நம்மை நாம் அழித்துக் கொள்வதிலிருந்து நம்மைப் பாதுகாக்குமாறும் அல்லாஹ்விடம் வேண்டிக் கொள்ள வேண்டும். இது சம்பந்தமாக, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பின்வரும் துஆவை நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள்:

يَا حَيُّ يَا قَيُّوْمُ بِرَحْمَتِكَ أَسْتَغِيْثُ ، أَصْلِحْ لِيْ شَأْنِيْ كُلَّهُ ، وَلَا تَكِلْنِيْ  
إِلَى نَفْسِيْ طَرْفَةَ عَيْنٍ

பொருள்: யா அல்லாஹ்! உயிருடன் இருப்பவனே! என்றும் நிலைத்து  
நிரந்தமாக இருப்பவனே! உனது அருளைக் கொண்டு உன்னிடம் நான்  
உதவி தேடுகிறேன்; எனது அனைத்து விஷயங்களையும்  
மேம்படுத்துவாயாக! ஒரு நொடிப் பொழுது கூட என்னை எனது "நஃப்ஸ்"  
(ஆன்மா) இடம் ஒப்படைத்து விடாதே! (ஹதீதைப் பதிவு செய்து  
அறிவிப்பவர்கள்: இமாம் அந்-நஸாயீ (ரஹ்), இமாம் பைஹகீ (ரஹ்))

வெள்ளிக்கிழமையில் ஒன்று கூடியுள்ள ஜமாஅத்தார்களே!

ரமதானுக்காக நமது ஆன்மாக்களை தயார் செய்து கொள்ள  
வேண்டுமென்ற நோக்கில், நாம் தொடர்ந்து நற்காரியங்களைச் செய்வதில்  
நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். நமது எந்த நேரமும்- அவற்றில்  
நற்காரியங்கள் செய்யப்படாமல் கழிந்து விடக் கூடாது. நமது  
உள்ளங்களை, நற்காரியங்களால் நிரப்பாமல் காலியானவையாக  
விட்டுவிட்டால் பல தவறான திட்டங்களை ஷைத்தான் அவற்றில் புகுத்தி  
விடுவான். நமது வீடுகளை விட்டும் வெளியேறுவது நமக்கு சிரமமாகத்  
தெரிந்தால், நமது வீடுகளிலேயே நற்காரியங்களைச் செய்யத் தொடங்க  
வேண்டும். நமது தாயாருக்கு உதவி செய்யலாம்; வீட்டு வேலைகளில்  
நமது மனைவியருக்கு உதவி செய்யலாம். தகப்பனார்கள் தமது  
பிள்ளைகளோடு இணைந்து திருக்குர்ஆனை ஓதலாம். அல்லது

இறைத்தூதர்களின் வரலாறுகளைத் தமது பிள்ளைகளுடன் பகிர்ந்து கொள்வதற்கு நேரத்தைப் பயன்படுத்தலாம். அல்லது தமது கல்வியறிவை அதிகரித்துக் கொள்வதற்காகவும், ரமதான் மாதத்தில் புரியப்படும் நோன்பு முதற்கொண்டு மற்ற அனைத்து வணக்க வழிபாடுகளைப் பற்றி ஆழமாகப் புரிந்து கொள்வதற்காகவும் பள்ளிவாசல்களில் நடைபெறும் பல்வேறு சன்மார்க்க வகுப்புகளில் கலந்து கொள்ளலாம். இவையெல்லாம் வணக்க வழிபாடுகள் (இபாதத்) தான். நற்காரியங்கள் செய்வதை வழமையாக்கிக் கொண்டால், ரமதானை வரவேற்க இப்போதே நாம் தயாராகி விட்டால், இன்ஷால்லாஹ், ரமதான் வந்தவுடன் நமது வணக்க வழிபாட்டுச் செயல்களை அதிகரித்துக் கொள்வதற்கு ஆன்மீக மற்றும் உடலியல் ரீதியில் நாம் ஆற்றலைப் பெற்று விடுவோம்.

மறுபுறம், ரமதானுக்காக நம்மை நாம் தயார் செய்து கொள்வதற்காக, நம்மால் பார்க்க முடியாத, நமது ஒரு எதிரியின் விஷயத்தில் நமது விழிப்புணர்வை அதிகரித்துக் கொள்ளவும் கடமைப்பட்டுள்ளோம். நான் குறிப்பிடும் அந்த எதிரி தான் "ஷைத்தான்" அல்லது "இப்லீஸ்" என்பவன் ஆவான். நம்மால் பார்க்க முடிகின்ற எதிரிகளைப் பற்றியே அடிக்கடி நாம் சிந்தித்துக் கொண்டிருக்கின்றோம். இஸ்லாமிய விரோதிகளின் சதித் திட்டங்களைப் பற்றியே விவாதித்துக் கொண்டிருக்கின்றோம். எனினும், ஷைத்தான் நமக்கு எதிராக எப்படியெல்லாம் திட்டமிடுகின்றான், நம்மை வழிகெடுக்க முயற்சிக்கின்றான் என்பதை அடிக்கடி நாம் மறந்து விடுகின்றோம். நமது பலஹீனத்தையும், மனோ இச்சைகளையும் தவறாகப் பயன்படுத்திக் கொள்ள ஷைத்தான் கடின முயற்சி செய்கின்றான். அல்லாஹ்வை நாம் நினைவில் கொள்ளாமலிருப்பதற்கும், அதன் விளைவாக, அல்லாஹ்வின் அருளை நாம் பெறாமலிருப்பதற்கும்

அவன் கடின முயற்சி செய்கிறான். குறிப்பாக, ரமதானுக்காக நம்மை நாம் தயார் செய்து கொள்ளும் முயற்சிகளை நாம் அதிகரித்துக் கொள்ளும் போது, நாம் எந்த நற்காரியத்தையும் செய்து விடாமல் நம்மைத் தடுப்பதற்கும் அல்லது நமது நற்காரியங்கள் வீணானவையாக ஆகிவிடுவதற்கும் ஷைத்தான் தனது முயற்சிகளை அதிகரித்துக் கொள்கிறான். ஜமாஅத்தார்களே! நினைவில் கொள்ளுங்கள்! நாம் வணக்க வழிபாடுகள் புரிவதை ஷைத்தானால் தடுக்க முடியவில்லையெனில், நமது வணக்க வழிபாட்டுச் செயல்கள் மூலமாகவே அவன் நம்மை ஏமாற்ற முயல்வான். அது எவ்வாறெனில், நமது உள்ளங்களில் கர்வத்தின் உணர்வைப் போடுவான்; நாம் புரியும் வணக்க வழிபாடுகளை மற்றவர்களுக்குக் காண்பிக்குமாறு நம்மைத் தூண்டுவான். எனவே, "நாம் தான் அதிக மார்க்கப் பற்றுடையவர்கள்" என்ற கர்வமான எண்ணம் நம்மிடம் ஏற்படாமலிருக்குமாறு நாம் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, தற்காலத்தில், நாம் புரியும் கிருபைச் செயல்களை சமூக ஊடகங்கள் மூலம் மிக எளிதாகப் பரப்ப முடிகிறது. இந்நிலையில், ரசூலுல்லாஹி(ஸல்) அவர்களின் பின்வரும் உபதேசத்தைக் கவனத்தில் கொள்வது அவசியமாகும்:

"எவரது உள்ளத்தில் ஒரு அணுவளவு பெருமை உள்ளதோ அவர் சொர்க்கம் புக மாட்டார்" (ஹதீதைப் பதிவு செய்து அறிவிப்பவர்: இமாம் முஸ்லிம் ரஹ்)

எனவே, ரமதானை எதிர்கொள்ளும் நிலையிலுள்ள நாம், நேர்மையானவர்களாக ஆகுவதற்கு நம்மை நாம் பயிற்றுவித்துக் கொள்ள வேண்டும். தனிமையில் அல்லது பலருக்கு முன்னிலையில்

எங்கிருந்தாலும் நமது வணக்க வழிபாட்டுச் செயல்களை நாம் தொடர்ந்து நிறைவேற்றி வர வேண்டும். ஷைத்தான் மற்றும் நமது மனோ இச்சைகளின் தவறான வழிகாட்டுதலிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்வதில் இன்னும் நாம் ஆர்வமாக இருக்க வேண்டும். அல்லாஹ்வை நாம் தொடர்ந்து நினைவில் கொள்வோமாக! நமது ஒவ்வொரு வணக்க வழிபாட்டுச் செயல்களை அல்லாஹ்வுக்காக நிறைவேற்றுவோமாக! ரசூலுல்லாஹி(ஸல்) நவின்னுள்ளார்கள்:

”எவரொருவர் பின்வரும் துஆவை ஒவ்வொரு நாளும் நூறு தடவைகள் ஓதி வருகின்றாரோ அவருக்கு நூறு அடிமைகளை விடுதலை செய்த நன்மைகளும், நூறு நற்காரியங்களைச் செய்த நன்மைகளும் வழங்கப்படும். அவரது நூறு தீமைகள் அழிக்கப்படும். அன்று முழுவதும் ஷைத்தானின் தொல்லையிலிருந்து அவர் பாதுகாக்கப்படுவார். எவர் இந்த துஆவை இவரை விட அதிகமாக ஓதி இருப்பாரோ அவர் மட்டுமே அன்றைய தினம் இவரை விடச் சிறந்தவராகக் கருதப்படுவார். மற்ற அனைவரையும் விட இவரே சிறந்தவராகக் கருதப்படுவார்”. அந்த துஆ பின்வருமாறு:

لا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ ؛ وَهُوَ  
عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

(ஹதீதைப் பதிவு செய்து அறிவிப்பவர்: இமாம் முஸ்லிம் ரஹ்)



ஷஃபான் மாதத்தின் அருள்களை நாம் அடைவதற்கு அல்லாஹ் உதவி செய்வானாக! ரமதான் மாதத்தை பரக்கக்களுடன் அடையக் கூடிய பாக்கியத்தை வழங்குவானாக! ஷஃபான் மற்றும் ரமதான் மாதங்களின் பலன்களை அடைவதற்குத் தகுதியானவர்களாக நம்மையும் நமது குடும்பத்தார்களையும் அல்லாஹ் ஆக்குவானாக! ஆமீன். யாரப்பல் ஆலமீன்.

بَارِكْ اللَّهُ لِي وَلَكُمْ فِي الْقُرْآنِ الْعَظِيمِ ، وَنَفَعَنِي وَإِيَّاكُمْ بِمَا فِيهِ مِنَ  
 الْآيَاتِ وَالذِّكْرِ الْحَكِيمِ ، وَتَقَبَّلْ مِنِّي وَمِنْكُمْ تِلَاوَتَهُ إِنَّهُ هُوَ  
 السَّمِيعُ الْعَلِيمُ ، أَقُولُ قَوْلِي هَذَا وَأَسْتَغْفِرُ اللَّهَ الْعَظِيمَ لِي وَلَكُمْ ،  
 وَلِسَائِرِ الْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ ، وَالْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ ،  
 فَاسْتَغْفِرُوهُ فَيَا فَوْزَ الْمُسْتَغْفِرِينَ وَيَا نَجَاةَ التَّائِبِينَ .